

August 03, 2024

Bombay Stock Exchange Limited
New Trading Ring,
Rotunda Building, P J Towers, Dalal
Street, Fort Mumbai-400001
Scrip Code: 500097

National Stock Exchange of India Limited
“Exchange Plaza”, Plot No. C-1, Block G
Bandra – Kurla Complex, Bandra (East),
Mumbai – 400 051
Symbol: DALMIASUG

Subject: Newspaper Advertisement

Ref: Regulation 30 and 47 of the SEBI (LODR) Regulations 2015 ("Listing Regulations")

Dear Sir/Madam,

Pursuant to the Regulation 30 and 47 of SEBI Listing Regulations, please find attached copies of newspaper advertisement of Un-Audited Financial Results of the Company for the quarter ended June 30, 2024, published in Financial Express and Dinamani today i.e., August 03, 2024.

The same has been made available on the Company's website at www.dalmiasugar.com.

We request you to please take the same on record.

Thanking you,

Yours faithfully,

For **Dalmia Bharat Sugar and Industries Limited**

Aashhima V Khanna

Company Secretary

Membership No. : A34517

Dalmia Bharat Sugar and Industries Limited

4th Floor, Hansalaya Building, 15 Barakhamba Road, New Delhi – 110001, Delhi, India

T + 91 11 23465100 W www.dalmiasugar.com CIN: L15100TN1951PLC000640

Registered Office: Dalmiapuram, District Tiruchirapalli – 621651, Tamil Nadu, India

A **Dalmia Bharat Group** company, www.dalmiabharat.com

SC rejects pleas for SIT probe into electoral bonds scheme

ANANTHAKRISHNAN G
New Delhi, August 2

WHAT THE COURT SAID

■ The petitioners had not taken recourse to other available remedies under the law before knocking on its door, and the court's intervention at this stage would be both "premature and inappropriate"

■ Individual grievances of this nature in regard to the presence or absence of quid pro quo would have to be pursued on the basis of the remedies available under the law



■ Likewise, where there is a refusal to investigate or a closure report has been filed, recourse can be taken to appropriate remedies under the law governing criminal procedure

court to embark upon a roving inquiry into the purchase of the electoral bonds, the donations which are made to political parties, and the arrangements in the nature of quid pro quo," it said.

The SC said it had entertained petitions "challenging the constitutional validity of the statutory provisions embodied in the electoral scheme (and) the consequent amendments which were made to diverse statutes, since the only remedy for challenging such action lies in the invocation of the power of judicial review".

"Allegations involving criminal wrongdoing, on the other hand, are of a distinct nature where recourse to the jurisdiction of this court under Article 32 should not be taken as a matter of course, particularly in view of the remedies available in law," it said.

The SC also declined the petitioners' pleas to direct the authorities to recover the donations received by political parties through electoral bonds "on the basis that they are proceeds of crime", and to reopen their Income Tax assessments. These "impinge upon the statutory functioning of authorities constituted under the law to make enquiries in that regard," it said.

the present stage would postulate that the normal remedies which are available under the law would not be efficacious," said the Bench, which included Justices J B Pardiwala and Manoj Misra.

"Individual grievances of this nature in regard to the presence or absence of quid pro quo would have to be pursued on the basis of the remedies available under the law.

"Likewise, where there is a refusal to investigate or a closure report has been filed, recourse can be taken to appropriate remedies under the law governing criminal procedure or as the case may be under Article 226 of the Constitution," it said.

The Bench said the petitions "are founded on two assumptions -- that there would be prima facie an element of quid pro quo where the date of purchase of the electoral bonds and the donation to a political party is in proximity to the award of a contract or change in policy; and that there is an involvement of certain officials of the investigative agencies, as a consequence of which an investigation by the normal process of the law would not be fair or independent".

"We have highlighted the underlying premise of the submissions to indicate that these are assumptions at the present stage and require the

Mamata for removal of GST on insurance premiums

FE BUREAU
New Delhi, August 2

such premiums. Bhanerjee's letter comes days after a similar request was made by the road, transport & highways minister Nitin Gadkari.

At present, premium on life insurance products ranges between 1.8-1.8%, and on health insurance products, it is 1.8%.

Bhanerjee said that the pri-

mary objective of life and health insurance is to provide financial security and support during unexpected times.

"However, the imposition of GST on insurance premiums increases the financial burden on common people," she said.

We all know that "health is wealth", and thus, I believe you (FM) will take this request with utter seriousness and take

necessary steps to provide relief to encourage more common people to avail these critical services, said Bhanerjee.

The GST Council is the body, which is mandated by law to recommend changes to the current tax rate on goods and services. The next council meeting is likely to take place this month, during which this issue may be taken up for discussion.

NCLT clears record 269 resolution plans in FY24

THE NATIONAL COMPANY Law Tribunal (NCLT) approved a record 269 resolution plans under the insolvency law in 2023-24, which is 42% higher than the year-ago period, a report by Crisil Ratings said.

greater investor interest in turnaround of stressed assets as seen in the resolution plan submissions.

Appointment of new NCLT members has also aided in higher number of resolution cases. However, the moderation in recovery rates and stretched timelines played spoilsport.

—PTI

NATIONAL FERTILIZERS LIMITED
(A Govt. of India Undertaking)
A-11, SECTOR -24, NOIDA - 201301
Phone - 0120 2412234, 2412445, Fax: 0120 2412218

e-PROCUREMENT NOTICE

Ref No: NFL/CO/Mktg-D/RFP/Start-Up/2024 Date: 03.08.2024

Applications invited for Empanelment of Investment Banker(s) / Merchant Banker(s) and Investment Advisor(s) for Advising and Managing the Process of Screening and Due diligence of the potential investment targets by National Fertilizers Limited to Start-up. For details visit website: <https://etenders.gov.in/eprocure/app> (e-tendering) & www.nationalfertilizers.com (Homepage). E-Application No. 2024_NFL_203438_1. Last date of Bid submission/ date of Opening of Technical Bid document is - 15.30 Hrs on 27.08.2024 / 15.30 Hrs on 28.08.2024. Any Corrigendum (s) to this tender shall be published only on our websites. **DGM-(Mktg-Domestic)**

DALMIA BHARAT SUGAR AND INDUSTRIES LIMITED
Regd. Office : Dalmiapuram - 621 651, Distt. Tiruchirappalli (Tamil Nadu)
Phone : 011 23465100, Fax (011) 23313303
Email : sec.corp@dalmiasugar.com . Website : www.dalmiasugar.com . CIN : L15100TN1951PLC000640
Extract of unaudited Consolidated Financial Results for the quarter ended 30-06-2024
(₹ in Crore except earning per share data)

S.No.	Particulars	For the quarter ended			For the year ended	
		30-06-2024	31-03-2024	30-06-2023	31-03-2024	
		Unaudited	Audited	Unaudited	Unaudited	Audited
1	Total Income from Operations	975.83	787.24	843.04	3027.98	
2	Net Profit/ (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items.)	75.00	106.54	87.20	363.41	
3	Net Profit/ (Loss) for the period before Tax (After Exceptional and/or Extraordinary items.)	75.00	106.54	87.20	363.41	
4	Net Profit/ (Loss) for the period after Tax (After Exceptional and/or Extraordinary items.)	54.73	91.32	61.34	272.47	
5	Total Comprehensive Income for the period [comprising profit/(Loss) for the period (after tax) and other comprehensive income (after tax)]	18.52	(1.47)	118.18	265.66	
6	Equity Share Capital	16.19	16.19	16.19	16.19	
7	Earning per Share (face value of ₹ 2 each)					
a)	Basic	6.76	11.28	7.58	33.66	
b)	Diluted	6.76	11.28	7.58	33.66	

Standalone Financial Results					
S.No.	Particulars	30-06-2024	31-03-2024	30-06-2023	31-03-2024
1	Total Income from Operations	966.94	768.19	843.04	3006.08
2	Net Profit (Loss) for the period before Tax	82.02	108.59	87.20	362.66
3	Net Profit (Loss) for the period after Tax	61.75	93.37	61.34	271.72

Notes :-

- The financial results are approved by the Board of Directors at their meeting held on August 02, 2024 after being reviewed and recommended by the audit committee. The statutory auditors have carried limited review of these financial results.
- The above is the extract of the detailed format of quarterly/yearly financial results filed with the stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results is available on the Stock Exchange websites, www.nseindia.com, www.bseindia.com and on the Company website www.dalmiasugar.com.

For Dalmia Bharat Sugar and Industries Limited

BB Mehta
Whole Time Director

Place: New Delhi
Date: August 02, 2024

SAMHI
SMART HOTEL INVESTMENTS

SAMHI Hotels Limited
CIN : L55101DL2010PLC211816
Registered Office : Caspia Hotels Delhi, District Centre Crossing, Opp. Galaxy Toyota Outer Ring Road, Haider Pur, Shalimar Bagh, Delhi-110088;
Website : www.samhi.co.in; Email : info@samhi.co.in; Telephone : +91 (124) 4910100

EXTRACT OF STATEMENT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30 JUNE 2024

(INR in millions, except per equity share data)

Particulars	Quarter ended		Year ended	
	30 June 2024	31 March 2024	30 June 2023	31 March 2024
	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)
Total Income	2,568.14	2,896.78	1,923.63	9,787.26
EBITDA before exceptional items	889.86	961.64	472.63	2,878.51
Profit/(loss) before tax	34.84	105.87	(834.81)	(2,441.38)
Profit/(loss) for the period/year	42.34	112.93	(834.90)	(2,346.18)
Total comprehensive income/(loss) for the period/year	42.10	116.17	(835.83)	(2,341.53)
Paid up equity share capital (face value of INR 1 each, fully paid)	220.05	220.01	85.33	220.01
Other equity				10,165.39
Earnings/ (loss) per equity share (Face value of INR 1 each):				
Basic (INR) (not annualised for quarter)	0.19	0.52	(9.78)	(14.67)
Diluted (INR) (not annualised for quarter)	0.19	0.52	(9.78)	(14.67)

1) Key numbers of unaudited Standalone Financial Results

Particulars	Quarter ended		Year ended	
	30 June 2024	31 March 2024	30 June 2023	31 March 2024
	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)
Total Income	381.96	452.17	378.60	1,656.83
Profit/(loss) before tax	(2.85)	981.38	(486.48)	(801.01)
Profit/(loss) for the period/year	(2.85)	981.38	(486.48)	(801.01)

Notes:

- The above is the extract of the detailed format of quarter ended 30 June 2024 Financial Results filed with the Stock Exchanges under the Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015. The Statement of Consolidated and Standalone Financial Results for the quarter ended 30 June 2024 are available on the Bombay Stock Exchange website (URL: www.bseindia.com), the National Stock Exchange website (URL: www.nseindia.com) and on the Parent's website (URL: www.samhi.co.in).
- The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on 02 August 2024.
- The above results have been prepared in accordance with the recognition and measurement principles laid down in Indian Accounting Standard 34 "Interim Financial Reporting" ("Ind AS 34"), prescribed under Section 133 of the Companies Act, 2013 read with Companies (Indian Accounting Standards) Rules, 2015, as amended from time to time, and other accounting principles generally accepted in India.

For and on behalf of Board of Directors of
SAMHI Hotels Limited
Sd/-
Ashish Jakhanwala
Chairman, Managing Director and CEO
DIN: 03304345
CONCEPT

Place: Gurugram
Date: 02 August 2024

zomato
Zomato Limited
CIN : L93030DL2010PLC198141

Registered office- Ground Floor, 12A, 94 Meghdoot, Nehru Place, New Delhi- 110019, Delhi, India
Telephone- 011-40592373, **Email-** companysecretary@zomato.com, **Website-** www.zomato.com

Extract of unaudited consolidated financial results for the quarter ended June 30, 2024

INR crores

S.No.	Particulars	Quarter ended		Year ended	
		June 30, 2024	March 31, 2024	June 30, 2023	March 31, 2024
		Unaudited	Unaudited ¹	Unaudited	Audited
1	Total income	4,442	3,797	2,597	12,961
2	Profit/ (loss) for the period/ year (before tax and exceptional items)	239	161	(15)	291
3	Profit/ (loss) for the period/ year before tax (after exceptional items)	239	161	(15)	291
4	Profit/ (loss) for the period/ year after tax (after exceptional items)	253	175	2	351
5	Total comprehensive income/ (loss) for the period/ year	266	215	43	406
6	Paid-up share capital	870	868	840	868
7	Other equity ² as on March 31, 2024				19,545
8	Earnings / (loss) per share (INR) ³ (face value of INR 1 each)				
	(a) Basic	0.29	0.20	0.00	0.41
	(b) Diluted	0.28	0.20	0.00	0.40

¹The figures of the fourth quarter are the balancing figures between audited figures in respect of the full financial year and published year to date figures upto the third quarter of the relevant financial year.

²The Company does not have any revaluation reserve.

³EPS is not annualised for the quarter ended June 30, 2024, March 31, 2024 and June 30, 2023.

Notes:

(a) Standalone information:

Particulars	Quarter ended		Year ended	
	June 30, 2024	March 31, 2024	June 30, 2023	March 31, 2024
	Unaudited	Unaudited ⁴	Unaudited	Audited
Total income	2,327	2,093	1,606	7,542
Profit/ (loss) for the period/ year (before tax and exceptional items)	473	435	276	1,411
Profit/ (loss) for the period/ year before tax (after exceptional items)	470	396	276	1,372
Profit/ (loss) for the period/ year after tax (after exceptional items)	470	396	276	1,371

⁴The figures of the fourth quarter are the balancing figures between audited figures in respect of the full financial year and published year to date figures upto the third quarter of the relevant financial year.

(b) The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results are available on the websites of National Stock Exchange of India Limited (www.nseindia.com), BSE Limited (www.bseindia.com) and the Company (www.zomato.com).

For and on behalf of the board of directors of Zomato Limited

Sd/-
Deepinder Goyal
(Managing Director and Chief Executive Officer)
(DIN-02613583)

Date: August 01, 2024
Place: Gurugram

NATIONAL FERTILIZERS LIMITED
(A Govt. of India Undertaking)
Nangal Unit, Naya Nangal-140126 (Punjab)
Tel. No.: 01887-220568, e-mail: ranjits@nfl.co.in

Tender Notice

Tender No.: NFL/PN/SP/2022/23 Dated: 03.08.2024

On-line bids in Two Part Bid System on open tender basis are invited through GEM portal for the following:

- Mfg., Testing and Supply of Condensator complete in all respect as per drawing no. 61-MEQ-302, 61-MEQ-757 and 61-MEQ-758.
- EMTD Amount: Rs. 1.00 Lakh
- Estimated Cost: Rs. 1.82 Crores
- Last Date & Time of on-line submission of tenders and opening of technical bids: As per GEM Bid Schedule.

For further details and scope of work etc. please visit Website: www.nationalfertilizers.com/www.hqpc.gov.in. Any further amendment/corrigendum to this tender shall be displayed only on aforesaid websites. Vendors are advised to visit aforesaid websites regularly. **DGM (Mtls.)**

NFL: A Navratna Company

EXPRESS Careers

एण्ड्रयू यूल एण्ड कम्पनी लिमिटेड
ANDREW YULE & COMPANY LIMITED
(A Government of India Enterprise)
CIN - L63090WB1919GGI003229
8, Dr. Rajendra Prasad Sarani, Kolkata - 700 001

[Recruitment Advertisement No. 2024/04]

The Company is looking for qualified and experienced candidates to be appointed on contractual basis for 05 (Five) years in the company (as indicated herein below) to fill up the following position.

Post code No.	Position	Employment Type	Equivalent Grade	Location	No. of Post
2024/04	Asst. Manager (QC & Marketing) / Dy. Manager (QC & Marketing)	Contractual	E2/E3	Tea Div. Kolkata	01

For details log on to Company's Website <http://www.andrewyule.com/current-opening.php>

